

மாதிரி வினாத்தாள்
இறுதிக்க கணக்குகள் - பகுதி I

12th Standard

கணக்குப்பதிவியல்

Reg.No. :

I. அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

II. நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கு பயன்படுத்த வேண்டும்.

Time : 01:00:00 Hrs

Total Marks : 75

6 x 1 = 6

பகுதி - அ

- 1) நிகர இலாபம். இலாபநட்டக் கணக்கிலிருந்து ----- கணக்கிற்கு மாற்றப்படுகிறது.
- 2) அடக்கவில்லை அல்லது ----- விலை, இதில் எது குறைவோ அந்த விலையில் இறுதிச் சரக்கிருப்பு மதிப்பிடப்படும்.
- 3) கொடுபட வேண்டிய செலவுகள் இருப்புநிலைக் குறிப்பின் ----- பக்கத்தில் தோன்றும்.
- 4) கணக்கியல் துழுவில் ----- தயாரிப்பு கடைசி நிலையாகும்.
- 5) கணக்காண்டு இறுதியில் விற்காமல் உள்ள சரக்கின் மதிப்பு ----- எனப்படும்.
- 6) இறுதிச் சரக்கிருப்பு மதிப்பு வியாபாரக் கணக்கின் ----- பக்கத்திலும், இருப்பு நிலைக் குறிப்பின் ----- பக்கத்திலும் தோன்றும்.

பகுதி - ஆ

2 x 5 = 10

- 7) கொடுபட வேண்டிய செலவு என்றால் என்ன?
- 8) முன்கூட்டிச் செலுத்திய செலவு என்றால் என்ன?

பகுதி - இ

2 x 12 = 24

- 9) குறிப்பு வரைக .
அ. வியாபாரக் கணக்கு
ஆ. இலாப நட்டக் கணக்கு
இ. இருப்புநிலைக் குறிப்பு .
- 10) கீழ்க்காணும் சரிக்கட்டுதல்களுக்குத் தேவையான சரிக்கட்டுப்பதிவுகள் தருக.
(அ) இறுதிச் சரக்கிருப்பு ரூ. 6,00,000
(ஆ) முதல் ரூ. 16,00,000 மீது 6% வட்டி அனுமதிக்க.
(இ) வாடகை முன்கூட்டிப் பெற்றது ரூ. 5,000
(ஈ) முதலீடுகள் மீது கூடியுள்ள வட்டி ரூ. 2,000
(உ) காப்பீட்டு முனைமம் முன்கூட்டிச் செலுத்தியது ரூ. 1,000.
(ஊ) கொடுபட வேண்டிய கூலி ரூ. 15,000

பகுதி - ஈ

2 x 20 = 40

- 11) திரு. குமார் அவர்களின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட 31.12.96 ஆம் நாளைய இருப்பாய்வு கீழே தரப்பட்டுள்ளது. 1996 டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார, இலாபநட்டக் கணக்கையும், அந்நாளன்றைய இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்க.

பற்று இருப்புகள்	ரூ.	வரவு இருப்புகள்	ரூ.
கட்டடம்	30,000	முதல்	40,000
இயந்திரம்	31,400	கொள்முதல் திருப்பம்	2,000
அறைகலன்	2,000	விற்பனை	2,80,000
சீருந்து	16,000	பற்பல கடனீந்தோர்	9,600
கொள்முதல்	1,88,000	பெற்ற தள்ளுபடி	1,000
விற்பனை திருப்பம்	1,000	வாரா ஐயக்கடன் ஒதுக்கு	600
பற்பல கடனாளிகள்	30,000		
பொதுச் செலவுகள்	1,600		
வங்கி ரொக்கம்	9,400		
வரிகளும், வீதங்களும்	1,200		
வாராக்கடன்	400		
காப்பீட்டு முனைமம்	800		
அளித்த தள்ளுபடி	1,400		
தொடக்கச் சரக்கிருப்பு	20,000		
	3,33,200		3,33,200

சரிக்கட்டுதல்கள் :

- (1) கொடுபட வேண்டிய வரிகளும், வீதங்களும் ரூ. 1,600.
- (2) முன்கூட்டிச் செலுத்திய காப்பீட்டு முனைமம் ரூ. 200.
- (3) பற்பல கடனாளிகள் மீது 5% வாரா ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்குக.
- (4) சீருந்து மீது 10%, அறைகலன் மீது 4%, கட்டடம் மீது 3%. தேய்மானம் நீக்கப்பட வேண்டும்.
- (5) 31.12.96 அன்றைய இறுதிச் சரக்கிருப்பு ரூ. 20,000.

- 12) கீழே தரப்பட்டுள்ள திரு.சலீம் அவர்களின் 31.12.2001 ஆம் நாளைய இருப்பாய்விலிருந்து, 2001 டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார, இலாபநட்டக் கணக்கையும், அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்க.

இருப்பாய்வு

பற்று இருப்புகள்	ரூ.	வரவு இருப்புகள்	ரூ.
கை ரொக்கம்	1,500	முதல்	80,000
கொள்முதல்	1,20,000	வங்கிக்கடன் 4%	20,000
தொடக்கச் சரக்கிருப்பு	40,000	செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டுகள்	25,000
பற்பல கடனாளிகள்	60,000	பற்பல கடனீந்தோர்	25,000
பொறியும்,பொறித் தொகுதியும்	50,000	விற்பனை	2,00,000
அறைகலன்	20,000	வாரா ஐயக்கடன் ஒதுக்கு	1,500
பெறுதற்குரிய		வட்டி	1,000
மாற்றுச் சீட்டுகள்	15,000		
வாடகையும் வரிகளும்	10,000		
கூலி	16,000		
சம்பளம்	20,000		
	3,52,000		3,52,500

கூடுதல் தகவல்கள் :

(i) இறுதிச் சரக்கிருப்பு 50,000.

(ii) கீழ்க்கண்ட கொடுபட வேண்டியவைகளுக்கு வகை செய்க

வாடகையும் வரியும் ரூ. 2,000

கூலி ரூ. 3,000

சம்பளம் ரூ. 4,000

(iii) பொறியும்,பொறித்தொகுதியும் மீது 5% மற்றும் அறைகலன் மீது 10% தேய்மானம் நீக்குக.

(iv) வங்கிக் கடனுக் 4% வட்டி அனுமதிக்க.

(v) வாராக் கடன் ரூ.2,000 போக்கெழுதுக.

